

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

அக்கரைப்பற்று பிரதேச சபையின் 2024 திசம்பர் 31 இல் உள்ளவாறான ஐந்தொகை, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான வருமானங்கள் மற்றும் செலவுகள் கணக்கு, காசுப்பாய்ச்சல் கூற்று, முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகள் மற்றும் ஏனைய விளக்கமளித்தல் தகவல்களின் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2024 திசம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபை அதிகாரச் சட்டத்தின் 172(1) ஆம் உப பிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்பினரையில் உள்ளடக்கப்பட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் தரப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களின் தாக்கங்களைத் தவிர்த்து, நிதிக்கூற்றுக்கள் 2024 திசம்பர் 31 இல் உள்ளவாறு அக்கரைப்பற்று பிரதேச சபையின் நிதிநிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதன் நிதிச் செயலாற்றல் மற்றும் காசுப்பாய்ச்சல் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் கணக்கீட்டு நடைமுறைகளுக்கு இணங்க உண்மையாக மற்றும் நியாயமாக வெளிப்படுத்துகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டு எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க என்னால் கணக்காய்வு மேற்கொள்ளப்பட்டது. இக்கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்பு, இந்த அறிக்கையின் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு சம்பந்தமான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் என்ற பகுதியில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் வகையில் என்னால் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வு சான்றுகள் போதியளவானவை மற்றும் பொருத்தமானவை என்பது எனது நம்பிக்கையாகும்.

1.3 நிதிக்கூற்றுக்கள் சம்பந்தமாக முகாமைத்துவத்தினதும் தொடர்புபட்ட நிருவகிக்கின்ற தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க தயாரித்தலும் நியாயமாகச் சமர்ப்பித்தலும் மற்றும் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களற்ற நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு இயலுமான வகையில் தேவையான உள்ளகக் கட்டுப்பாட்டினைத் தீர்மானிப்பது முகாமைத்துவத்தின் பொறுப்பாகும்.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் நடைமுறை சம்பந்தமான பொறுப்பு, நிருவகிக்கின்ற தரப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு முடியுமான வகையில் சொந்த வருமானங்கள், செலவுகள், சொத்துக்கள், பொறுப்புக்கள் என்பன தொடர்பாக முறையான ஏடுகள் மற்றும் அறிக்கைகள் பேணப்படுதல் வேண்டும்.

1.4 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு சம்பந்தமாக கணக்காய்வாளரின் பொறுப்பு

ஒட்டுமொத்தமாக நிதிக்கூற்றுக்கள் மோசடி மற்றும் தவறுகளின் காரணமாக ஏற்படுகின்ற பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப்

பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்கள் அற்றவை என்பதற்கான உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் அதன் பொருண்மையான தன்மையானது இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் அமூல்படுத்தப்படுகின்ற பொருளாதார தீர்மானம் தொடர்பான ஏற்படுத்துகின்ற தாக்கத்தின் அடிப்படையில் தங்கியுள்ளது.

இலங்கை கணக்காய்வு நியமத்தின் பிரகாரம் கணக்காய்வின் ஒரு பகுதியாக என்னால் கணக்காய்வின் போது தொழில்சார் வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்சார் ஐயப்பாடுகளுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. என்னால் மேலும்:

- வெளிப்படுத்தப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் போது மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களினால் ஏற்படும் ஆபத்துக்களை இனங்காண்பற்கும் மதிப்பீடு செய்வதற்குமாக சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகள் திட்டமிடப்பட்டு அமூல்படுத்தப்பட்டன. பிழையாகக் காட்டுவதன் காரணமாக ஏற்படுகின்ற பொருண்மையான பிறழ்கூற்றுக்களிலிருந்து இடம்பெறுகின்ற தாக்கங்களை விட மோசடிகளால் இடம்பெறுகின்ற தாக்கங்கள் பாரியதாக இருப்பதானது தவறான கூட்டிணைவால், போலி ஆவணங்களைத் தயாரிப்பதனால், வேண்டுமென்றே விட்டுவிடுவதனால், பிழையாகக் காட்டுவதனால் அல்லது உள்ளகக் கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பதனால் ஆகிய காரணங்களினால் ஏற்படுவதினாலாகும்.
- உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயம் தெரிவிக்கும் நோக்கமல்லாதிருந்தும் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளைத் திட்டமிடும் வகையில் உள்ளகக் கட்டுப்பாடுகள் மீதான அறிவு பெற்றுக் கொள்ளப்பட்டது.
- பயன்படுத்தப்படுகின்ற கணக்கீட்டு கொள்கைகளின் பொருத்தத் தன்மை, கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத்தன்மை, முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் வெளிப்படுத்தல்கள் என்பன மதிப்பீடு செய்யப்பட்டன.
- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களுக்கான அடிப்படையாகக் கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமாகவும் நியாயமாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளன எனவும் வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல் மதிப்பீடு செய்யப்பட்டது.

இயலுமான வகையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவற்றை பரீட்சிப்பதற்காக கணக்காய்வு நோக்கெல்லை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்களைச் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள் நடைமுறைகள், பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாகவும் பேணிச் செல்லப்படுகின்றதா எனவும்,
- உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது பிரதேச சபையினால் வழங்கப்பட்ட ஏனைய பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க பிரதேச சபை செயற்படுகின்றதா எனவும்,
- தனது அதிகாரங்கள், கடமைகள், மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா எனவும்,

- வளங்கள் சிக்கனமாகவும், செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் காலஎல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதா எனவும் ஆகும்.

1.5 ஏனைய சட்டரீதியான தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தில் கீழே குறிப்பிட்ட தேவைப்பாடுகள் சம்பந்தமாக விசேட ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டன.

(அ) பிரதேச சபையின் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 6(1)(ஈ)(iii) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகளின் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் இணங்கியுள்ளன.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iv) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகளுக்கு இணங்க முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்ட சிபாரிசுகளானவை சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

1.6 நிதிக்கூற்றுக்களை தயாரிப்பது சம்பந்தமான கணக்காய்வு அவதானிப்புகள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரைகள்	சிபாரிசுகள்
(அ) மீளாய்வாண்டில் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளம் தொடர்பாக உள்ளூராட்சி திணைக்களத்திடமிருந்து பெறவேண்டிய சம்பள மீளளிப்புத் தொகையாக ரூபா 2,087,485 காணப்பட்டிருந்தும், நிதிக்கூற்றுக்களில் ரூபா 4,115,718 கொண்டுவரப்பட்டிருந்தது.	2024 ஓக்டோபர் மாதத்திற்கான சம்பள மீளளிப்புத் தொகை 22.11.2024 திகதி வங்கியில் நேரடியாக வைப்பு செய்யப்பட்டாலும் குறித்த காலப்பகுதிக்குள் காசேட்டில் பதியப்படவில்லை.	கணக்குகளை சரி செய்ய நடவடிக்கை எடுத்தல் வேண்டும்
(ஆ) மீளாய்வாண்டில் திறன் மேம்பாடு மற்றும் சந்தைப்படுத்தல் வேலைவாய்ப்பு திறன் மையத்திற்கான கட்டிட நிர்மாணிப்பு மற்றும் அவசியமான உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டிருந்தும், அவற்றிற்கான ரூபா 27,220,222 உள்ளூராட்சி திணைக்களத்திடமிருந்து பெறவேண்டியதாகவும், குறித்த ஒப்பந்தக்காரர்களுக்கு செலுத்தவேண்டியதாகவும் நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட்டிருக்கவில்லை.	குறித்த வேலைகள் 2024 நவம்பர் மாதத்திற்குள் முடிவுறுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தாலும் இதற்காக LDSP திட்ட முகாமையாளரினால் நிதி முடிவுறுத்தல்கள் 2025 மார்ச் 31 ம் திகதியே முடிக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.	உரிய காலத்தில் கணக்குகளில் காட்ட நடவடிக்கை எடுத்தல் வேண்டும்
(இ) மீளாய்வாண்டில் திறன் மேம்பாடு மற்றும் சந்தைப்படுத்தல் வேலைவாய்ப்பு திறன் மையத்திற்கான கட்டிடம் நிர்மாணிப்பு ரூபா 22,112,256 வேலை முடிவடைந்திருந்தும், மூலதனமாக்கப்பட்டு நிதிக்கூற்றில் நடைமுறையல்லாச் சொத்தாகவும், மூலதன அரசிறை உதவு தொகையாகவும் காட்டப்பட்டிருக்கவில்லை.	குறித்த வேலைகள் 2025 மார்ச் 31 திகதியே முடிவுறுத்தப்பட்டுருந்தும் அவற்றுக்கான மூலதன உதவு தொகை முழுமையாக 31.12.2024 நிதிக் கூற்றுக்களில் காட்டப்படவில்லை.	பொருத்தமான கணக்கில் சரிசெய்யப்பட வேண்டும்.

(ஈ)	சபைக்குச் சொந்தமானதும் மற்றும் சபையினால் பயன்படுத்தப்படும் 08 காணி மற்றும் கட்டிடங்கள் மற்றும் 16 வாகனங்களின் பெறுமதிகள் மீள்மதிப்பிடப்பட்டு அதன் உண்மைப்பெறுமதி நிதிக்கூற்றில் வெளிப்படுத்தப்பட்டிருக்க வில்லை.	முறையாக பாராதினப்படுத்தப்பட்ட பின்னரே இவற்றுக்கான பெறுமதிகள் முறையாக மதிப்பீட்டுத் திணைக்களத்தினால் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு அவை கணக்குகளில் காட்டப்பட வேண்டும்	காணி கட்டிடங்கள் மீள்மதிப்பிட்டு கணக்கிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்தல் வேண்டும்
-----	--	--	--

1.7 இணக்கமின்மைகள்

1.7.1 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், முகாமைத்துவத் தீர்மானங்கள் என்பவற்றுடனான இணக்கமின்மைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், முகாமைத்துவத் தீர்மானங்கள் என்பவற்றுக்கான தொடர்பு	இணக்கமின்மைகள்	சபையின் கருத்துரைகள்	சிபார்சுகள்
1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 128 பிரிவு	சபையில் பயன்படுத்தப்படும் ஆதனங்களினை அடையாளம் கண்டு அவற்றின் உரிமையினை சுவீகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	காணிகளை முறையாக பாராதினப்படுத்தும் பொருட்டு திணைக்கள தலைவர் ஊடாக காணி ஆணையாளருக்கு விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.	சட்டவிதிகளின் பிரகாரம் ஆதனங்களை சுவீகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1988 இன் பிரதேச சபைகள் (நிதி மற்றும் நிருவாக) விதிகள்

(i) இலக்கம் 81 விதி	ஒவ்வொரு காலாண்டின் இறுதியிலும் காணிக் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமான முத்திரைத் தீர்வைகளை மீளளிப்புச் செய்யக் கோரும் விண்ணப்பங்கள் பதிவாளர் நாயகத்திற்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	முத்திரைத் தீர்வைகளை மீளளிப்புச் செய்வக் கோரிய உரிய காலத்தில் முத்திரைத்தீர்வை கோர நடவடிக்கை எடுத்தல் வேண்டும்
(ii) இலக்கம் 218 விதி	சபையின் அனைத்து காணி மற்றும் கட்டிடங்களை ஒவ்வொரு வருடமும் ஒரு முறையேனும் பரீட்சிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	காணி கட்டிடங்கள் உரிய காலத்தில் பரிட்சிக்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் வழிகாட்டி நெறி 2006 பிரிவு 5.4.12	மீளாய்வாண்டில் வழங்குனர்களுக்குச் செலுத்தப்பட்ட ரூபா 10,085,632 பெறுமதிசேர் வரிக் கொடுப்பனவு பற்றிய தகவல்கள் கணக்காய்வாளர் தலைமையதிபதிக்கு அறிவிக்கப்பட்டிருக்க வில்லை.	03	முழுமையாக கொடுப்பனவுகள் வழங்கப்பட்ட பின்னர் பெறுமதி சேர் வரி கொடுப்பனவு பற்றி கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	பெறுகை வழிகாட்டிக்கிணங்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும்
---	---	----	---	--

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் பிரகாரம், 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டுவரும் செலவுகளை மிகைத்த வருமானம் ரூபா 5,846,157 ஆக இருந்ததுடன், அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் மீண்டுவரும் செலவுகளை மிகைத்த வருமானம் ரூபா 2,558,104 ஆக இருந்தது.

2.2 வருமான நிருவாகம்

2.2.1 மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், பட்டியலிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டிற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், பட்டியலிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே தரப்படுகின்றன.

வருமான மூலம்	2024				2023			
	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	பட்டியலிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 இல் மொத்த நிலுவை	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	பட்டியலிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 இல் மொத்த நிலுவை
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
(i) வீதவரியும் வரியும்	100,000	1,000	1,000	-	200,000	78,580	78,580	-
(ii) வாடகை	5,010,000	5,140,528	5,140,528	-	3,650,000	3,852,770	3,852,770	-
(iii) உத்தரவுப்பத்திரக் கட்டணம்	735,000	607,312	607,312	-	1,625,000	582,400	582,400	-
(iv) ஏனைய வருமானம்	2,690,000	1,455,390	1,455,390	-	5,440,000	5,397,576	5,397,576	-
கூட்டுத் தொகை	8,535,000	7,204,230	7,204,230	-	10,915,000	9,911,326	9,911,326	-

2.2.2 வருமானங்களை சேகரிக்கும் செயலாற்றல்

சபையின் அனைத்து வருமானங்களையும் சேகரிக்கும் செயலாற்றல் தொடர்பான அவதானிப்புகள் கீழே தரப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரைகள்	சிபாரிசுகள்
(அ) இரண்டு மாட்டிறைச்சிக் கடையறைகள் 2 தொடக்கம் 4 வருடங்கள் வரையும் ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சிக் கடையறைகள் 4 வருடங்களாக வாடகைக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	முறையாக கேள்வி மனு கோரப்பட்டிருந்தும் இக்கடையை எவரும் எடுத்து முன்வரவில்லை.	வாடகைக்கு வழங்கி வருமானம் உழைக்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும்

- (ஆ) 131 வியாபார நிறுவனங்கள் வியாபார பிராந்திய சுகாதார வியாபார சான்றிதழ் அனுமதிப்பத்திர சான்றிதழ் வழங்கப்படாமல் மருத்துவ அதிகாரியின் வழங்க நடவடிக்கை வியாபாரத்தினை நடாத்தி வருகின்றன. சான்றிதழ் பெற்றுக் எடுத்தல் வேண்டும் கொள்வதில் உள்ள தாமதம் காரணமாகவே
- (இ) பிரதம செயலாளரிடமிருந்தும் மற்றும் ஏனைய 2024.12.31 இல் கிடைக்க நிலுவை நீதிமன்ற அதிகாரிகளிடமிருந்தும் 2024 திசம்பர் 31 இல் வேண்டிய நீதிமன்ற தண்டபணம் அறவிட கிடைக்க வேண்டியிருந்த நீதிமன்ற தண்டப்பணத்தில் ரூபா நடவடிக்கை எடுத்தல் தண்டப்பணம் ரூபா 751,533 யினை 396667.67 தற்போது வேண்டும் அறவிடுவதற்கு சபையினால் நடவடிக்கை பெறப்பட்டுள்ளது. எடுக்கப்பட்டிருக்கவில்லை.

3. செயற்பாட்டு மீளாய்வு

பிரதேச சபை அதிகாரச்சட்டத்தின் 3 ஆம் பிரிவு என்பவற்றின் கீழ் பொது சுகாதாரம், பொதுப் பாவனைச் சேவைகள், பொது வீதி தொடர்பான விடயங்களை முறைமைப்படுத்துதல் மற்றும் நிருவகித்தல், பொதுமக்களின் நல்வாழ்வு, வசதிகள், நலன்புரி என்பனவாக சபையினால் நிறைவேற்றப்பட வேண்டியிருந்த செயற்பாடுகளை நிறைவேற்றுவது தொடர்பாக அவதானிக்கப்பட்ட விடயங்கள் கீழே தரப்படுகின்றன.

3.1 முகாமைத்துவ செயற்திறனின்மை

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	சிபாரிசு
சேதனைப் பசளை உற்பத்தி நிலையத்தினை நிறுவுவதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பிலான சாத்தியத் தன்மையினை ஆராய்ந்து உறுதிப்படுத்தப்படாமல் 2022 ஆம் ஆண்டில் ரூபா 969,500 க்கு திண்மக்கழிவு அரைக்கும் இயந்திரமொன்று கொள்வனவு செய்யப்பட்டிருந்தமையினால், குறித்த இயந்திரமானது அக்கரைப்பற்று மாநகர சபையின் திண்மக்கழிவுகற்றல் நிலையத்தில் பயன்பாடின்றி காணப்பட்டிருந்தது.	தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்தும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.	இயந்திரத்தினை உரிய நோக்கத்திற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுத்தல் வேண்டும்

3.2 சொத்துக்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	சிபாரிசு
சபைக்கு சொந்தமான காணி கட்டிடங்கள், பொறித்தொகுதிகள், மோட்டார் வாகனங்கள் மற்றும் தளபாடங்கள் ஆகியவற்றின் மொத்தப் பெறுமதி ரூபா 203,609,632 கணக்குகளில் காட்டப்பட்டிருந்த போதிலும், அசையும் மற்றும் அசையா சொத்துக்களை நிலையான சொத்துப் பதிவேடு பொது 22 இல் பதியப்பட்டிருக்கவில்லை.	அசையும் அசையா சொத்துக்களை நிலையான சொத்துப் பதிவேட்டில் பதிவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.	நிலையான சொத்துப் பதிவேட்டில் பதிய நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3.3 மனிதவள முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரைகள்	சிபார்க்கள்
(அ) சபையில் காணப்படும் 07 பதவியணிகளுக்கு 03 வெற்றிடங்கள் மற்றும் 09 மேலதிக ஆளணிகள் காணப்பட்டிருந்தும், அவற்றை வருடாந்த இடமாற்றத்தின் மூலம் ஈடுசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	பதவி வெற்றிடங்களினை நிரப்ப நடவடிக்கை எடுப்படும்.	பதவி வெற்றிடங்களினை நிரப்ப நடவடிக்கை எடுத்தல் வேண்டும்
(ஆ) சபையில் வருமானப் பரிசோதகருக்கான வெற்றிடம் நிரப்பப்படாமையினால், புதிய வருமான மூலங்களினை இனங்கண்டு சபையின் வருமானத்தினை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை.	போட்டிப் பரீட்சை நடாத்தி வருமானப் பரிசோதகர் எவரும் தெரிவு செய்யப்படவில்லை.	வருமானப் பரிசோதகர் வெற்றிடத்தினை நிரப்பி வருமானத்தினை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்
(இ) கிழக்கு மாகாண தலைமைச் செயலாளரின் PT/03/2021 ஆம் இலக்க 2021 ஆகஸ்ட் 16 ஆந் திகதிய மாகாண நிதிச்சுற்றறிக்கையின் பந்தி 4 இன் பிரகாரம், காசு, காசோலையில் கையொப்பமிடுபவர்கள், வருமான சேகரிப்பில் ஈடுபடுபவர்கள் மற்றும் களஞ்சிய நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் போன்றவற்றுடன் தொடர்பு கொண்டுள்ள உத்தியோகத்தர்களிடமிருந்து போதுமான பிணைப்பணங்களை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	உரிய உத்தியோகத்தரிடமிருந்து பிணைப்பணம் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	சுற்றறிக்கைக்கு இணங்க பிணைப்பணம் அறவிட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

4. கணக்களிப்பொறுப்பும் நல்லாட்சியும்

4.1 நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	சிபார்க்கள்
அபிவிருத்தி இலக்குகளை அடையாளம் காணவும், அளவிடுவதற்கான குறிகாட்டிகளை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அண்மிப்பதற்கு தேவையான நிதி எதிர்காலத்தில் ஒதுக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும்.	2017 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க, இலங்கை நிலைபெறுதகு அபிவிருத்திச் சட்டத்தின் படி நிலைபெறா அபிவிருத்தி இலக்குகளை அடைய நிதி ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.